



தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம்

எண் 100, அண்ணாசாலை, கிண்டி, சென்னை 600 032

தொலைபேசி 044-22201337

மின்னஞ்சல் முகவரி ombudsmanlocal@tn.gov.in

இணையதள முகவரி www.tnlbo.tn.gov.in

முன்னிலை: திரு மகேசன் காசிராஜன், இ.ஆ.ப. (ஒ)
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர்

ஆணை எண் 138/மா/2025

நாள் 12.02.2026

K.R.A. காளிமுத்து

புதுக்கோட்டை

முறையீட்டு மனுதாரர்

ஆணையாளர்

புதுக்கோட்டை மாநகராட்சி

எதிர்மனுதாரர்

புதுக்கோட்டை, A.M.A. நகர், நிஜாம் காலனி, T.S.No.228, என்கிற முகவரியில் வசிக்கும் திரு. K.R.A. காளிமுத்து என்பவரின் 23.01.2025 நாளிட்ட மனு இம்முறைமன்ற நடுவத்தில் 24.01.2025 அன்று பெறப்பட்டு 138/மா/2025 என எண்ணிட்ட முறையீட்டு மனுவாக பதிவு செய்யப்பட்டது. மனுதாரரின் முறையீட்டு மனு பரிசீலிக்கப்பட்டு கீழ்க்காணும் ஆணை வெளியிடப்படுகிறது.

ஆணை

புதுக்கோட்டை, A.M.A. நகர், நிஜாம் காலனி, T.S.No.228, என்கிற முகவரியில் வசிக்கும் திரு. K.R.A. காளிமுத்து என்பவர் 23.01.2025 நாளிட்ட தனது மனுவில் இணைக்கப்பட்ட புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையருக்கு முகவரியிட்ட 05.09.2024 நாளிட்ட மனுவில் பின்வரும் புகார்களை தெரிவித்துள்ளார்.

“நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். நான் ஓய்வு பெற்ற வருவாய் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்று உள்ளேன். இந்த நிலையில் புதுக்கோட்டை நகராட்சி நிஜாம் காலனி TS No.228, தார்ஸ் வீடு எனது மாமா R.M. பழனியப்பன் என்பவர் (முன்னாள் அமைச்சர் R.M. வீரப்பன் என்பவரின் சகோதரர்) 1996ம் ஆண்டு கட்டப்பட்டு வசித்த தார்ஸ் வீட்டை 2007 ஆண்டில் தன் மகன்கள் 1) மாரிமுத்து 2) கலைமதி 3) மணிமேகலை 4) சுலோசனா ஆகிய நான்கு நபர்களுக்கும் இனாம் செட்டில்மெண்ட் பத்திரம் பதிவு செய்யப்பட்டு அவர் இறப்பிற்குப் பிறகு என் மனைவி மற்றும் மூன்று மைத்தினிகள் பெயரில் நகராட்சி அலுவலகத்தில் பெயர் மாற்றி சொத்துவரி வார்டு எண் 35 புதிய வார்டு எண் 26, வரி விதிப்பு எண் 109/35/33207 புதிய வரி விதிப்பு எண் 109/26/900771, சொத்துவரி 2018-2019 ஆண்டு வரை புதுக்கோட்டை நகராட்சிக்கு வரி பாக்கி இன்றி என்னால் செலுத்தப்பட்டுள்ளது என்பதை தாங்களுக்கு

நினைவு படுத்துகிறேன். எனக்கு 2019 ஆண்டில் 19.02.2019 தேதியில் நகராட்சி பற்று சீட்டு எண் 109/02/1/18-19/002273இன்படி ஆறு மாதத்திற்கு ரூபாய் 1215 பதிலாக ஒரு மடங்கு உயர்த்தி ரூபாய் 2430 வீதம் ஒரு வருடத்திற்கு ரூபாய் 4860 வசூல் செய்து கணினியில் ரசீது கொடுத்துள்ளார். பின்னர் சொத்து வரி பழைய வரி நிர்ணயம் செய்துள்ளதால் நகராட்சி அலுவலகத்தில் கணினி பிரிவிற்கும் வார்டு எண் 35 பில் கலெக்டர் ரவியிடம் கேட்டதற்கு அதிகம் செலுத்திய ரூபாய் 2430, 2019-2020-ஆண்டிற்கு சொத்து வரியில் வரவு வைக்கப்படும் என்று கூறினார். இந்தக் கோரிக்கை சம்பந்தமாக ஐந்து ஆண்டுகளாக நகராட்சி அலுவலகம் சென்று அதிக கட்டிய சொத்து வரியை 2019-2020 வரவு வைக்கவில்லை. மேலும் தார்ஸ் வீட்டை வணிக வளாகமாக மாற்றி சொத்துவரியை இரண்டு மடங்குகளாக உயர்த்தி உள்ளனர்.

இதன் காரணமாக நான் வயது முதிர்ந்த மூத்த குடிமகன் என்பதை அறிந்தும் அவர்கள் என்னையே அலக்கடித்துள்ளனர் என்பதை தங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். மேலும் சொத்து வரி செலுத்திய பிறகு 2020ஆம் ஆண்டில் 2017-2018 குப்பை வரி குடித்தனம் இல்லாத மாடி வீட்டை வணிக வளாகமாக பெயர் மாற்றி பழைய தார்ஸ்வீட்டை வேண்டுமென்றே குடித்தனம் இல்லாத வீட்டிற்கு குப்பை வரியும் நிர்ணயம் செய்து உள்ளார்கள். வருடத்திற்கு குப்பை வரி 2400 வீதம் 2017-2018 - 2019-2020 மூன்று ஆண்டிற்கு 2400 விகிதம் வரி நிர்ணயம் செய்யப்பட்டதை எதிர்த்து நகராட்சி நிர்வாக ஆணையர், சென்னை, மாவட்ட ஆட்சித் தலைவர், முதன்மைச் செயலாளர் அவர்கள் சென்னை 20.03.2020 பதிவு புகார் மனு செய்துள்ளேன் எந்த பலனும் இல்லை.

புதுக்கோட்டை நகராட்சி வார்டு எண் 35 TS No.228, நிஜாம் காலனி குடிதண்ணீர் வரி 2018-2019 வரி விதிப்பு எண் 109/035/00.309 முறையாக மேற்படி சொத்து வரிவிதிப்பாளர் கே. மாரிமுத்து, மூன்று நபர்கள் செலுத்தப்பட்டு வந்துள்ளது. பில் கலெக்டர் ரவி கணினி ஆப்ரேட்டர் தெய்வானை ஆகிய இருவரும் எங்கள் பெயரில் உள்ள குடிநீர் வரியை இந்த சொத்து வரிக்கு சம்பந்தம் இல்லாத சென்னை, அண்ணா நகர் பாரதியார் சாலையில் வசிக்கும் பி. கண்ணன் என்பவருக்கு எந்தவித ஆவணமும் இன்றி முறைகேடாக குடிதண்ணீர் வரியை வரிவிதிப்பை திட்டமிட்டு வேண்டுமென்று மாற்றி உள்ளார்கள். இது சம்பந்தமாக கடந்த நான்கு வருடங்களாக மனு செய்தும் நூற்றுக்கு மேற்பட்ட தடவை செய்து தருவேன் என்று பில் கலெக்டர் ரவி நகராட்சி அலுவலகத்துக்கு வரச் சொல்லியும் என்னை அலகளித்தும் பெயர் மாற்றம் செய்யவில்லை என்பதை தங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்.

இதுசம்பந்தமாக நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் சுமார் 4 வருடங்களாக காலதாமதத்திற்கு தமிழ்நாடு அரசாணை எண் 73/2018-இல் கண்டுள்ள நெறியின்படி குற்றமாக கருதப்படுகிறது. 30 தினங்களுக்குள் நிறைவேற்ற செய்யப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தி சென்னை உயர்நீதிமன்ற வழக்கு எண் W.P. No.20452/2014 நாள் 01.08.2024 என்ற வழக்கு தீர்ப்பு முறையில் உறுதி செய்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் என்று தங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். இதுவே தங்களுக்கான இறுதி நோட்டீஸ் ஆகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

2. மனுதாரர் மனு மீதான அறிக்கையை அனுப்புமாறு இம் முறைமன்ற நடுவ 12.05.2025 நாளிட்ட அறிவிப்பு மூலம் புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையரிடம் கோரப்பட்டது.

3. புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையாளர் தனது 22.12.2025 நாளிட்ட கடிதத்தில் கீழ்க்கண்டவாறு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

“திரு. K.R.A.காளிமுத்து என்பவர் நகரளவு எண்.228, நிஜாம் காலனி எ.எம்.எ நகர் என்ற முகவரியில் உள்ள சொத்து வரி விதிப்பு எண்.109/026/900771 என்ற குடியிருப்பிற்கான சொத்து வரி கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை பின்வரும் காலங்களுக்கு வரவு வைத்து தருமாறு மனுவில் கூறியுள்ளார். மேற்படி வரிவிதிப்பு திரு/திருமதி சுலோச்சனா, மணிமேகலை, கலைமதி, மாரிமுத்து என்ற பெயரில் உள்ளது. 2015-2016 முதல் 2016-2017 அரையாண்டு வரியாக ரூ.1215/-ம் 2018-2019 சொத்து வரி சீராய்வின் போது அரையாண்டு வரியாக ரூ.2430/- வீதம் அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் வரி குறைப்பு செய்யக் கோரியதன் பேரில் 2019-2020ல் மீண்டும் அரையாண்டு வரியாக ரூ.1217/- ஆக குறைப்பு செய்யப்பட்டது. வரி உயர்வு செய்யப்பட்ட தொகையை 19.02.2019 அன்று செலுத்தி மனுதாரர் வரி ரசீது பெற்றுள்ளார்.

அரசாணை (நிலை) எண்.52, நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை நாள் 30.03.2022-ல் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, 2022-2023ம் அரையாண்டிற்கு ரூ.1521/- (25 சதவீதம்) சரியான விகிதத்தில் வரி உயர்வு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் புதுக்கோட்டை மாவட்ட அரசிதழில் 2024-2025ம் ஆண்டு சொத்துவரி பொது சீராய்வு அறிக்கையின்படி 6 சதவீதம் ஒவ்வொரு ஆண்டும் உயர்த்தப்பட்டு வருகிறது. மேற்படி சொத்துவரிக்கான குடியிருப்பு வரி சரியான விகிதத்தில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சொத்து வரி விதிப்பு எண்.109/026/900777ற்கான சேவை கட்டணம் (SUC) மாதம் ரூ.200/- வீதம் ரூ.2400/- உள்ள சேவை வரியினை, மாதம் ரூ.50/- வீதம் ரூ.600/- ஆக சேவை கட்டணம் குறைக்கப்பட்டு மனுதாரர் 10.10.2025 அன்று சொத்து வரி மற்றும் சேவை வரி செலுத்தியுள்ளார்.

மனுதாரர் கோரியுள்ள குடிநீர் கட்டண வரி விதிப்பு எண்.109/026/900245 சொத்து வரியுடன் குடிநீர் வரியினை இணக்கம் (Correlation) செய்யும் பொழுது தவறுதலாக பெயர் மாற்றலாகி இருந்ததை, தற்போது சொத்துவரி விதிக்கப்பட்டுள்ள பெயரிலேயே குடிநீர் வரியும் சரியாக இணக்கம் செய்யப்பட்டுள்ளது என்ற விபரத்தினை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

4. இம்மனு தொடர்பாக மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் ஆகியோரை தமிழ்நாடு உள்ளாட்சிகள் அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் 23.12.2025 அன்று நடைபெறும் விசாரணைக்கு ஆஜராகுமாறு 01.12.2025 நாளிட்ட அழைப்பாணைகள் அனுப்பப்பட்டன.

5. மனுதாரர் 23.12.2025 அன்று தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் நடைபெற்ற விசாரணையில் நேரடியாக ஆஜராகி கீழ்க்கண்டவாறு தனது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார்.

“புதுக்கோட்டை, நிஜாம் காலனி, T.S.No,228 தார்ஸ் வீடு எனது மாமா R.M. பழனியப்பன் என்பவரால் (முன்னாள் அமைச்சர் R.M.வீரப்பன் என்பவரின் சகோதரர்) 1996ம் ஆண்டு கட்டப்பட்ட தார்ஸ் வீட்டை 2007 ஆண்டில் தன் மகள்கள் 1) மாரி முத்து 2) கலைமதி 3) மணிமேகலை 4) சுலோச்சனா ஆகிய 4 நபர்களுக்கு இனாம் செட்டில்மெண்ட் பத்திரம் பதிவு செய்து அவர் இறப்பிற்கு பிறகு என் மனைவி மற்றும் மூன்று மைத்தினிகள் பெயரில் புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் பெயர் மாற்றி தற்போது வரிவிதிப்பு எண்.109/35/33207 புதிய வரிவிதிப்பு எண்.109/26/900771 என்பதாக உள்ளது.

சொத்துவரி 2018-2019 ஆண்டு வரை புதுக்கோட்டைநகராட்சிக்கு வரிபாக்கியின்றி செலுத்தப்பட்டுள்ளது. 19.02.2019 தேதியிட்ட நகராட்சிப் பற்று சீட்டு எண்.109/02/1/ 2018-2019/002273ன்படி 6 மாதத்திற்கு ரூ.1,215/- என்பதற்குபதிலாக ஒரு மடங்கு உயர்த்தி

ரூ.2,430/- வீதம் 1 வருடத்திற்கு ரூ.4,860/- வசூல் செய்து கணினியில் ரசீது கொடுத்தார்கள். சொத்துவரி குறித்து நகராட்சி அலுவலகத்தில் கேட்டதற்கு அதிகம் செலுத்திய ரூ.2,430/-ஐ 2019-2020 ஆண்டிற்கான சொத்துவரியில் வரவு வைக்கப்படும் என்று கூறினார்கள். இந்த கோரிக்கை சம்பந்தமாக 5 ஆண்டுகளாக எந்தவித நடவடிக்கையும் இல்லை, மேலும் தார்ஸ் வீட்டை வணிகவளாகமாக மாற்றி சொத்துவரியை இரண்டு மடங்குகளாக உயர்த்தி விட்டனர்.

2. மேலும் சொத்துவரி செலுத்திய பிறகு 2020-ஆம் ஆண்டில் 2017-2018ற்கு குப்பைவரி குடித்தனம் இல்லாத மாடி வீட்டை வணிக வளாகமாக பெயர் மாற்றியும், குடித்தனம் இல்லாத பழைய தார்ஸ் வீட்டிற்கு குப்பை வரியும் நிர்ணயம் செய்து வருடத்திற்கு குப்பைவரி ஆண்டிற்கு ரூ.2,400/- வீதம் 2017, 2018, 2019 ஆகிய 3 ஆண்டுகளுக்கு வரிசெலுத்த கோரியதை எதிர்த்து 20.03.2020 தேதியிட்ட பதிவு தபாலில் புகார் மனு அளித்தும் எந்தவித பலனும் இந்நாள் வரை இல்லை.

3. புதுக்கோட்டை நகராட்சி வார்டு எண்.35, நிஜாம் காலனி, T.S.No.228 வரிவிதிப்பு எண்.109/035/00.309ற்கு குடிதண்ணீர் வரி 2018-2019ல் முறையாக கே.மாரிமுத்து மற்றும் 3 நபர்களால் செலுத்தப்பட்டுள்ளது. பில்கலெக்டர் மற்றும் கணினி ஆப்பரேட்டர் ஆகிய இருவரும் எங்கள் பெயரில் உள்ள குடிநீர் வரியை சொத்துவரிக்கு சம்மந்தம் இல்லாத சென்னை, அண்ணாநகர் பாரதியார் சாலையில் வசிக்கும் பி.கண்ணன் என்பவருக்கு எந்தவித ஆவணமும் இன்றி முறைகேடாக திட்டமிட்டு வேண்டுமென்று மாற்றி உள்ளார்கள். கடந்த 4 வருடங்களாக மனு செய்தும் பெயர் மாற்றம் செய்யவில்லை. பின்னர் சம்மந்தப்பட்ட மாநகராட்சி அலுவலர் உள்ளாட்சி நடுவர் மன்றத்தில் தண்ணீர் வரி மாற்றம் செய்துவிட்டதாக தெரிவித்து அதற்கான ஆவணத்தை என்னிடம் காண்பித்ததை நேரில் பார்வையிட்டேன். திருப்திகரமாக உள்ளது.

4. கட்டிடத்திற்கான வரைபடம் நகல் (Blue Print) கோரியும் தரப்படவில்லை.

எனவே,

- 1) கட்டிடத்திற்காக வரி விதிப்பினை குறைக்கவும்,
- 2) கட்டிட வரைபட நகலை அளிக்கவும்,
- 3) அதிகப்படியாக செலுத்திய வரியை வரும் வருடங்களில் என்னுடைய கணக்கில் வரவு வைக்கவும், தண்ணீர் வரிக்கான பெயர் மாற்றத்தை செய்யவும், உரிய நடவடிக்கை எடுக்குமாறு புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிடுமாறு இம்முறைமன்ற நடுவர் அவர்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.”.

6. எதிர்மனுதாரர் தரப்பில் புதுக்கோட்டை மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் 23.12.2025 அன்று தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் நடைபெற்ற விசாரணையில் நேரடியாக ஆஜராகி கீழ்க்கண்டவாறு தனது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார்.

“திரு. K.R.A.காளிமுத்து என்பவர் நகரளவு எண்.228, நிஜாம் காலனி எ.எம்.எ நகர் என்ற முகவரியில் உள்ள சொத்து வரி விதிப்பு எண்.109/026/900771 என்ற குடியிருப்பிற்கான சொத்து வரி கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை பின்வரும் காலங்களுக்கு வரவு வைத்து தருமாறு மனுவில் கூறியுள்ளார். மனுதாரர் குறிப்பிட்ட வரி விதிப்பு திரு/திருமதி.சுலோச்சனா, மணிமேகலை, கலைமதி, மாரிமுத்து என்ற பெயரில் உள்ளது.

அரசால் நிர்ணயம் செய்தவாறு 2015-2016 முதல் 2016-2017 அரையாண்டு வரியாக ரூ.1215/-ம் 2018-2019 சொத்து வரி சீராய்வின் போது அரையாண்டு வரியாக ரூ.2430/- வீதம் நிர்ணயிக்கப்பட்டு வரி குறைப்பு செய்யக்கோரியதன் பேரில் 2019-2020ல்

மீண்டும் அரையாண்டு வரியாக ரூ.1217/- ஆக குறைப்பு செய்யப்பட்டு மனுதாரர் 19.02.2019 அன்று செலுத்தியுள்ளார்.

அரசாணை (நிலை) எண்.52, நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை, நாள் 30.03.2022-ன்படி 2022-2023ம் வரி உயர்வு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் புதுக்கோட்டை மாவட்ட அரசிதழில் 2024-2025ம் ஆண்டு சொத்து வரி பொது சீராய்வு அறிக்கையின்படி 6 சதவீதம் ஒவ்வொரு ஆண்டும் உயர்த்தப்பட்டு 2024-2025 வருடத்திற்கு அரையாண்டு வரியாக ரூ.1521/- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சொத்து வரி விதிப்பு எண்.109/026/900777ற்கான சேவை கட்டணம் (SUC) மாதம் ரூ.200/- வீதம் ரூ.2400/- உள்ள சேவை வரியினை, மாதம் ரூ.50/- வீதம் ரூ.600/- ஆக சேவை கட்டணம் குறைக்கப்பட்டு மனுதாரர் 10.10.2025 அன்று சொத்து வரி மற்றும் சேவை வரி செலுத்தியுள்ளார்.

மனுதாரர் கோரியுள்ள குடிநீர் கட்டண வரி விதிப்பு எண்.109/026/900245 சொத்து வரியுடன் குடிநீர் வரியினை இணக்கம் (Correlation) செய்யும் போது தவறுதலாக பெயர் மாற்றலாகி இருந்ததை, தற்போது சொத்துவரி விதிக்கப்பட்டுள்ள பெயரிலேயே குடிநீர் வரியும் சரியாக இணக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மனுதாரர் ஏற்கனவே அதிகப்படியாக செலுத்திய சொத்துவரித் தொகை குப்பை வரித் தொகையில் சேர்க்கப்பட்டதை, மாற்றி மனுதாரரின் சொத்துவரி கணக்கில் வரவு வைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற விபரத்தினை இம்முறை மன்ற நடுவர் அவர்களுக்கு பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.”.

7. மனுதாரரின் மனு, வாக்குமூலம், எதிர்மனுதாரரான புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையாளரின் அறிக்கை மற்றும் உதவி வருவாய் அலுவலரின் வாக்குமூலம் ஆகியவை இம்முறைமன்ற நடுவத்தால் கவனமுடன் பரிசீலிக்கப்பட்டு கீழ்க்கண்ட விவரங்கள் கண்டறியப்பட்டன:-

“மனுதாரர் தங்கள் பெயரில் உள்ள குடிநீர் வரியை சொத்துவரிக்கு சம்பந்தம் இல்லாத சென்னை, அண்ணாநகர் பாரதியார் சாலையில் வசிக்கும் பி.கண்ணன் என்பவருக்கு எந்தவித ஆவணமும் இன்றி வேண்டுமென்று மாற்றி உள்ளார்கள் என்பதும், பெயர் மாற்றம் செய்வதற்கு மனு செய்ததற்கு பின்னர் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலர் உள்ளாட்சி நடுவர் மன்றத்தில் தண்ணீர் வரி மாற்றம் செய்துவிட்டதாக தெரிவித்து அதற்கான ஆவணத்தை தன்னிடம் காண்பித்ததை நேரில் பார்வையிட்டு, திருப்திகரமாக உள்ளது என்று தெரிவித்துள்ளதும், கட்டிடத்திற்கான வரைபடம் நகல் (Blue Print) கோரியும் வழங்கப்படவில்லை என்பதும், கட்டிடத்திற்கான வரி விதிப்பினை குறைக்கவும், கட்டிட வரைபட நகலை அளிக்கவும், அதிகப்படியாக செலுத்திய வரியை வரும் வருடங்களில் தன்னுடைய கணக்கில் வரவு வைக்கவும், தண்ணீர் வரிக்கான பெயர் மாற்றத்தை செய்யவும், உரிய நடவடிக்கை எடுக்குமாறு புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிடுமாறு கோரியிருப்பது மனுதாரரின் மனு மற்றும் வாக்குமூலம் வாயிலாக அறிய முடிகிறது.

மேலும், மனுதாரர் கோரியுள்ள குடிநீர் கட்டண வரி விதிப்பு எண்.109/026/900245 சொத்து வரியுடன் குடிநீர் வரியினை இணக்கம் (Correlation) செய்யும் போது தவறுதலாக பெயர் மாற்றலாகி இருந்ததை, தற்போது சொத்துவரி விதிக்கப்பட்டுள்ள பெயரிலேயே குடிநீர் வரியும் சரியாக இணக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதும், மனுதாரர் ஏற்கனவே அதிகப்படியாக செலுத்திய சொத்துவரித் தொகை குப்பை வரித் தொகையில் சேர்க்கப்பட்டதை, மாற்றி மனுதாரரின் சொத்துவரி கணக்கில் வரவு வைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதும், எதிர்மனுதாரரான புதுக்கோட்டை மாநகராட்சி

ஆணையாளரின் அறிக்கை மற்றும் உதவி வருவாய் அலுவலரின் வாக்குமூலம் வாயிலாக அறிய முடிகிறது.

இந்நேர்வில், மனுதாரர் கோரியுள்ள குடிநீர் கட்டண வரி விதிப்பு எண்.109/026/900245 சொத்து வரியுடன் குடிநீர் வரியினை இணக்கம் (Correlation) செய்யும் போது தவறுதலாக பெயர் மாற்றலாகி இருந்ததை, தற்போது சொத்துவரி விதிக்கப்பட்டுள்ள பெயரிலேயே குடிநீர் வரியும் சரியாக இணக்கம் செய்யப்பட்டும், மனுதாரர் ஏற்கனவே அதிகப்படியாக செலுத்திய சொத்துவரித் தொகை, குப்பை வரித் தொகையில் சேர்க்கப்பட்டதை, மாற்றி மனுதாரரின் சொத்துவரி கணக்கில் வரவு வைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று புதுக்கோட்டை மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் தன்னுடைய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதை ஏற்று, இதுபோன்ற தவறுகள் இனி வருங்காலங்களில் யாருக்கும் ஏற்படா வண்ணம் இருக்க அலுவலர்கள் கவனத்துடன் பணிபுரிந்திட உரிய அறிவுரைகள் வழங்குமாறும், மனுதாரரால் அதிகப்படியாக செலுத்திய சொத்துவரித் தொகை குப்பை வரித் தொகையில் சேர்க்கப்பட்டதை, வரும் ஆண்டுகளில் சொத்துவரிக் கணக்கில் வரவு வைக்க உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலருக்கு அறிவுறுத்திடவும், மனுதாரர் கோரிய கட்டிட வரைபட நகலை தேவைப்படின் அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையருக்கு இம்முறைமன்ற நடுவம் பரிந்துரை செய்து ஆணையிடுகிறது.

2026-ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 12-ஆம் நாள் என்னால் கையொப்பமிடப்பட்டு அலுவலக முத்திரையுடன் இவ்வாணை வெளியிடப்படுகிறது.

(ஒப்பம்)

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர்.

பெறுநர்

- (1) திரு. K.R.A. காளிமுத்து,
T.S.No.228, நிஜாம் காலனி,
A.M.A. நகர், புதுக்கோட்டை-622 001.
- (2) ஆணையாளர்,
புதுக்கோட்டை மாநகராட்சி, புதுக்கோட்டை.
- (3) நகராட்சி நிர்வாக இயக்குநர்,
நகராட்சி நிர்வாக இயக்குநரகம்,
எண் 75 சாந்தோம் நெடுஞ்சாலை, இராஜா அண்ணாமலைபுரம்,
சென்னை 600 028.
- (4) இணை இயக்குநர்/ஒருங்கிணைப்பாளர் (Nodal Officer),
நகராட்சி நிர்வாக இயக்குநரகம்,
எண் 75 சாந்தோம் நெடுஞ்சாலை, இராஜா அண்ணாமலைபுரம்,
சென்னை 600 028.

நகல்

மாண்புமிகு முறைமன்ற நடுவரின் தனிச்செயலர்
இகோ/உதிரிகள்.

//ஆணைப்படி /அனுப்பப்படுகிறது //



செயலாளர். 13/2/26